



வாஷிங்டன், டி.சி.யில் அமைந்துள்ள தேசிய விசில்ப்ளோயர் மையம், விசில்ப்ளோயர் சட்ட துறையில் உள்ள ஒரு முன்னணி அரசு சாரா அமைப்பாகும். நாங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக விசில்ப்ளோயர்களுக்கு ஊக்கம் அளித்தும் பாதுகாப்பளித்தும் செயல்பட்டு வருகின்றோம்.

விசில்ப்ளோயர் என்றால் என்ன?

ஒரு விசில்ப்ளோயர் என்பவர், ஊழல், அரசு அதிகாரிகளின் விதிமீறல்கள், வன குற்றம், அல்லது மற்ற சட்ட மீறல்கள் பற்றி உரிய அதிகாரிகளிடம் தனக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் தனது சொந்த பொறுப்பில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தனிநபர் ஆவார். சில சட்டங்களின் கீழ், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூட "விசில்ப்ளோயர்ஸ்" எனக் கருதப்படுகின்றன.



வனவிலங்கு கடத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் விசில்ப்ளோயர்கள் திறன்மிக்கவர்களாய் விளங்குகின்றனர்!

சமீபத்திய ஆண்டுகளில், வன குற்றங்கள் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றது.

வனவிலங்கு கடத்தல் ஆனது, பல பில்லியன் டாலர்கள் புரளும் ஒரு சர்வதேச தொழிலாக இருந்தாலும் அது தொடர்பான கைது நடவடிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறைவான அளவே உள்ளன. இதுபோன்ற நுணுக்கமான அறிவுள்ள விசில்ப்ளோயர்களை ஊக்குவிப்பதால், வனவிலங்கு குற்றங்களைக் கண்டறிவதில் புரட்சிகரமாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், சுய இணக்கமான செயல்பாட்டால் சட்டங்கள் அமலாக்கப்படுவது அதிகரிக்கப்படுவதால், வனவிலங்கு அழிவுகள் தலைகீழாகும்.

வனவிலங்கு குற்றங்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தல்

தவறான செய்கைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஒரு வனவிலங்கு குற்றத்தடுப்பு விசில்ப்ளோயராக பரிசீலிக்கப்படுவீர்கள். நீங்கள் நேரில் பார்த்த ஒரு வனவிலங்கு குற்றம் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் என்ற விஷயங்கள் மிகவும்



இன்றியமையாதவை. சட்ட அமலாக்க முகவர்களிடம் ஏதேனும் ஒரு நல்ல ஆதாரம் இருந்தால், அவற்றை உதவிக் குறிப்புகளாகக் கொண்டு விசாரிக்க அதிக வாய்ப்புள்ளது:

- புகைப்படங்கள்

- மின்னஞ்சல்
- வணிக அட்டைகள்
- அறிவியல் அறிக்கைகள்
- இரசீது பதிவுகள்
- பட்ஜெட் மற்றும் நிதி தரவுகள்
- உள் அறிக்கைகள்
- கூட்ட குறிப்புகள்
- வீடியோ & குரல் பதிவுகள்
- அறிவியல் சோதனை முடிவுகள்
- கொண்டுசெல்லும் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து முறைகள்
- வங்கி கணக்கு தகவல்
- இலஞ்சம் மற்றும் பண மோசடி சான்றுகள்

எந்த ஒரு நாட்டிலும் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்களை தரும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதை அந்த நாட்டின் சட்ட பிரதிநிதித்துவத்தின் படி உறுதி செய்யப்பட வேண்டும்.

விசில்ப்ளோயர்களுக்கான பரிசுகள்

U.S. வெகுமதி சட்டங்களின் கீழ் வெளிநாட்டு அதிகாரிகள் லஞ்சம் குறித்துப் புகாரளித்தமைக்கு உலகளாவிய அளவில் உள்ள விசில்ப்ளோயர்கள் 30 மில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட பரிசு தொகையைப் பெற்றுள்ளனர்.

கடல் மாசுபாடு குறித்து புகாரளித்த அமெரிக்கர் அல்லாத விசில்ப்ளோயர்களுக்காக அமெரிக்க அரசாங்கம் 31.8 மில்லியன் டாலர் தொகையை அளித்துள்ளது.

NWCயின் உலகளாவிய வனவிலங்கு விசில்ப்ளோயர் திட்டமானது விசில்ப்ளோயர்களுக்கு பயன்படும் வகையில் உள்ள சட்டங்களான Lacey சட்டம், அயல்நாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம், பொய்யான உரிமைகோரல்கள் சட்டம் முதலானவை கடத்தல் அறிக்கைகள் மற்றும் இன்ன பிற வனவிலங்கு குற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் அளிப்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன.

விசில்ப்ளோயர்களுக்கான வெகுமதிகள் மற்றும் பாதுகாப்பு

மிகவும் வலுவான, சர்வதேச அளவில் பொருந்தக்கூடிய U.S. சட்டங்கள், வலவிலங்கு குற்றங்களுக்கு எதிராக போராடும் விசில்ப்ளோயர்களுக்கென வெகுமதிகள் மற்றும் பாதுகாப்பு அளிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வெகுமதி சட்டங்கள் உலகெங்கும் உள்ள விசில்ப்ளோயர்களுக்கு ஆதரவாகவும், விலங்குகள், மீன்கள், தாவரங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட அருகிவரும் உயிரினங்கள் ஆகியவற்றை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்தல், அல்லது அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்தல் அல்லது அமெரிக்காவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்துதல், கடத்துதல், இறக்குமதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை தைரியமாக வெளியிடுபவர்களுக்கு ஆதரவாக உள்ளன.

NWCயின் உலகளாவிய வனவிலங்கு விசில்ப்ளோயர் திட்டமானது ஒரு பாதுகாப்பான மற்றும் முற்றிலும் இரகசியமான ஆன்லைன் தளத்தை வழங்குகிறது, இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள் வனவிலங்கு குற்றங்களை தெரிவிக்க முடியும், பின்னர் அமெரிக்க அதிகாரிகளிடம் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்க உதவி கோரவும் மற்றும் அதற்கான அமெரிக்க சட்டத்தின் கீழ் வெகுமதிகளைப் பெற விண்ணப்பிக்கவும் இந்தத் திட்டத்தின் மூலமாக செய்ய முடியும்.

இந்தத் திட்டம் பற்றி மேலும் அறிய, மற்றும் நீங்கள் NWC யின் வனவிலங்கு வழக்கறிஞர் பரிந்துரை சேவை (ARS) மூலம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்தத் திட்டத்தில் இணையவும், இந்தத் தளத்துக்கு செல்லவும்:

www.whistleblowers.org/wildlife

NWCயின் உலகளாவிய வனவிலங்கு விசில்ப்ளோயர் திட்டமானது 2016ம் ஆண்டுக்கான வனவிலங்கு குற்ற தொழில்நுட்ப சவாலில் USAID உடன் இணைந்து நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி, ஸ்மித்சோனியன் கல்லூரி, மற்றும் TRAFFIC உடன், வெற்றியடைந்து மிகப்பெரிய பரிசை வென்றுள்ளது. தி வைல்டு கேட் ஃபவுண்டேஷன் இல் இருந்து இந்தத் திட்டம் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மானியத்தைப் பெற்றுள்ளது.